



LES MESSAGES VIVANTS DU CORAN:

Un appel aux cœurs
en quête et croyants



noor.gallery

هَوَلُوْ جَعَلْنَاهُ قُرْءَانًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ ءَايَاتُهُ وَ^{صَدِيقٌ}
 ءَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ قُلْ هُوَ لِلَّذِينَ ءَامَنُوا هُدَىٰ وَشِفَاءٌ وَالَّذِينَ لَا
 يُؤْمِنُونَ فِي ءَادَانِهِمْ وَقُرْءَانٌ وَهُوَ عَلَيْهِمْ عَمَّا أَوْلَئِكَ يُنَادُونَ
 مِنْ مَكَانٍ بَعِيدٍ ﴿٤٤﴾

[فصلت: ٤٤]

Si Nous avions fait que le Coran fût (de lecture) autre qu'arabe, ils auraient dit : « Pourquoi ses versets ne sont-ils pas détaillés (d'une façon compréhensible). Un (Livre) non arabe (pour un Messager) arabe ? » Dis : « (Le Coran) est pour les croyants une juste direction (hudâ) et un remède. Quant aux mécréants, ils ont les oreilles frappées de surdité et (les yeux) de cécité. Ceux-là ne perçoivent (l'appel) que de très loin. »

Coran (41: 44)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR

